

August 03,2025

To The Secretary BSE Limited

Phiroze Jeejeebhoy Towers, Dalal Street, Mumbai - 400 001

Scrip Code: 543514

To
The Manager,
Listing Department,
National Stock Exchange of India Limited
Exchange Plaza, C-1, G Block, Bandra-Kurla
Complex, Bandra (East), Mumbai – 400 051

Scrip Code: VERANDA

Dear Sir / Madam,

<u>Sub: Newspaper advertisement regarding (02/2025-26) Extra-ordinary General Meeting ("EGM") of the Company</u>

Pursuant to Regulation 30 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015, please find enclosed copies of the newspaper advertisements published in respect of the **(02/2025-26)** Extraordinary General Meeting (EGM) of the Company along with details of e-voting information.

The advertisements were published in the following newspapers:

- Financial Express (English National Daily)
- Makkal Kural (Tamil Regional Daily)

Kindly take the same on record and display the same on the website of your exchange. This information will also be hosted on the Company's website at https://www.verandalearning.com/web/index.php/stock-exchange-intimations

Thanks & Regards, For Veranda Learning Solutions Limited

S Balasundharam Company Secretary & Compliance Officer (M. No: ACS-11114)

□ contact@verandalearning.com

m www.verandalearning.com

**** +91 44 4690 1007

G.R. Complex First floor No.807-808, Anna Salai, Nandanam, Chennai -600035

CIN: L74999TN2018PLC125880

FE SUNDAY

LIC Housing cautious on growth of 'risky' affordable segment

CHRISTINA TITUS Mumbai, August 2

LIC HOUSING FINANCE will grow their affordable housing segment with caution on account of its riskier nature and industry wide delinquencies in the segment, said MD & CEO Tribhuwan Adhikari in a post-earnings interaction.


"We understand the segment is slightly risky and the industry is also facing some asset quality pressure. Therefore, we are taking it very slowly

and cautiously. Since we are also new to this segment, we don't have enough infrastructure and expertise right now, but we are trying to build it," said Adhikari.

LIC Housing Finance entered affording housing space in last year. Over the next 3-4 years, the lender expect the segment to contribute 15% to the overall loan portfolio.

ADTECH DOMINANCE CHARGES

CCI orders detailed probe against Google



PRESS TRUST OF INDIA Mumbai, August 2

FAIR TRADE REGULATOR CCI has ordered a detailed investigation into Google's conduct in the online display advertising market on a complaint filed by the Alliance of Digital India Foundation (ADIF).

In an order passed by Competition Commission of India (CCI) on Friday, the regulator said it has decided to club the complaint with ongoing investigations in similar cases and asked the director general (DG) to carry out a consolidated probe into Google's conduct in the AdTech ecosystem.

"The DG is directed to investigate the various alleged practices of Google in Online Display Advertising services and AdTech intermediation services and submit a consolidated investigation report in the matters, accordingly," it added.

The order comes in response to a detailed complaint filed by ADIF alleging that Google has engaged in anti-competitive practices across various layers of its advertising technology stack.

Property registrations in Mumbai jump 4% in January-July

PRESS TRUST OF INDIA New Delhi, August 2

MUMBAI REAL ESTATE market continues to see strong demand, as registration of properties rose by 4% to 88,639 units during the January-July period, according to

Knight Frank. As many as 84,866 units were registered in Mumbai's municipal region during the first seven months of the last calendar year.

The data relates to transactions in both primary and secondary property markets.

The government's revenue from these registrations rose by 13% year-on-year (y-o-y) to ₹7,854 crore, real estate consultant Knight Frank India said, citing data from the

Maharashtra government.

REPORT CARD

LIC Housing Finance **Q1FY25 Q1FY26** (₹ crore)



Being the new player in the segment, LIC Housing

2.68%

Healthcare Management

University in India

Finance does not face any asset quality pressure in the affordable housing segment currently, Adhikari added.

In the current financial year, the housing financier's major focus will be to protect margin than growing the loan book. The lender's net interest margin for the first quarter was 2.68% compared to 2.76% in Q1FY25 and 3.21% in Q1FY24. It retained the guidance for margin at 2.6-2.8% in FY26.

The lender also expect the cost of funds to come down by 20-25 basis points in FY26, further boosting the margin. Cost of funds stood at 7.50% in Q1FY26 compared to 7.76% in Q1FY25. It also pointed out competition with banks is challenging at this point.

"They (banks) have an advantages of low borrowing cost, which we don't have. I have to lower rates if I have to be competitive, which will eat into margins," said Adhikari.

Admission Open 2025

MBA (Development Management)

40+ Years

Legacy in Health

Management Research

Master of Public Health

Admission closed for MBA (Hospital and Health Management)

and MBA (Pharmaceutical Management).

Very few seats left for above programs.

MBA (Healthcare Analytics)

GHV Infra wins contract in UAE worth ₹2,645 crore

PRESS TRUST OF INDIA New Delhi, August 2

GHVINFRAPROJECTS on Saturday said it has bagged a project worth ₹2,645 crore from Rana Exim FZ-LLC in the UAE for the development of a smart manufacturing hub.

The project is valued at approximately ₹2,645 crore and estimated to be completed within 24 months, excluding 90 days of initial setup and mobilisation period, the company informed stock exchanges in a filing.

The engineering, procurement, and construction (EPC) contract is for developing Erisha Smart Manufacturing Hub, consisting of industrial & commercial buildings at Ras Al Khaimah Economic Zone, the UAE, the filing added.

"With this order, the total order book of the company has risen to over ₹7,000 crore and shall continue to strive few more selective project options in near term," GHV Group chairman Jahid Vijapura said.

₹35.6 LPA

Highest Package

For Admission Scan this QR Code

APPLY NOW

IMPACTED BY SHARP RISE IN OPERATING EXPENSES


Federal Bank profit down by 15% to ₹862 crore in Q1

NARAYANAN V Chennai, August 2

FEDERAL BANK ON Saturday reported a 15% year-on-year (yo-v) decline in net profit for the June quarter to ₹861.75 crore, impacted by a sharp rise in operating expenses and a three-fold jump in provisions for bad loans.

The Kerala-based private sector lender posted a 6% increase in interest income to ₹6,686.63 crore in Q1FY26, while interest expenses rose at a faster pace of 8% to ₹4,349.8 crore. The bank reported its highest-ever other income at ₹1,113 crore, a 22% y-o-y increase, supported by growth in fee-based products and treasury income.

However, provisions & contingencies surged to ₹400.16 crore, up three times from a year earlier, dragging down prof-



itability. KVS Manian, MD & CEO of Federal Bank, attributed

the higher provisions to stress in the agri microfinance loan book

M&M acquires 59% stake in SML Isuzu

PRESS TRUST OF INDIA Mumbai, August 2

MAHINDRA & MAHINDRA (M&M) on Saturday said it has completed the acquisition of 58.96% controlling stake in commercial vehicle manufacturer SML Isuzu and has renamed it as SML Mahindra (SML). M&M said that it has reconstituted the company's board, which will now be headed by Mahindra Group veteran Vinod Sahay as its executive chairman. Venkat Srinivas has been appointed as the executive director & ceo of SML, it added.

Sahay is currently president for aerospace and defence, trucks, buses & CE Mahindra Group, a position he will con tinue to serve, it said. Sahay's appointment as executive chairman of SML Isuzu is effective from August 3 and that of Srini vas from August 1, the firm said.

ABB India Limited CIN: L32202KA1949PLC032923

Registered Office: Disha - 3rd Floor, Plot No. 5 & 6, 2nd Stage,

Peenya Industrial Area IV, Peenya, Bengaluru – 560 058

Phone: +91 (80) 22949451, 22949150 - 22949153; Fax: +91 (80) 22949148

Website: www.abb.co.in, E-mail: investor.helpdesk@in.abb.com

Extract of unaudited financial results for the quarter and year to date ended June 30, 2025

(₹ in Crores) Corresponding quarter ended **Quarter ended** Half year ended **Particulars** June 30, 2025 June 30, 2025 June 30, 2024 in the previous year 6,335.00 2,830.86 Total income from operations 3,175.44 Net Profit / (Loss) for the period (before Tax, 1,110.24 593.76 474.11 Exceptional and / or Extraordinary items) Net Profit / (Loss) for the period before Tax 474.11 1,110.24 593.76 (after Exceptional and / or Extraordinary items) Net Profit / (Loss) for the period after Tax 352.08 826.20 442.63 (after Exceptional and / or Extraordinary items) Total Comprehensive Income for the period [Comprising Profit / (Loss) for the period (after tax) 335.83 828.82 434.45 and Other Comprehensive Income (after tax)] **Equity Share Capital** 42.38 42.38 42.38 (Face value per share ₹ 2/- each) Earnings per share (of ₹ 2/- each) (for continuing operations) 1. Basic 16.62 38.99 20.89 2. Diluted 16.62 20.89 38.99 Earnings per share (of ₹ 2/- each) (for discontinued operations) -0.01 0.04 (0.02)2. Diluted (0.02)0.01 0.04

The above is an extract of the detailed format of Quarterly Financial Results filed with the Stock Exchanges under Regulation 33 of SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015. The full format of the Quarterly Financial Results are available on the Stock Exchange websites: www.nseindia.com and www.bseindia.com and company's website: www.abb.co.in.



Place: Bengaluru Date: August 02, 2025 For **ABB India Limited** Sd/-Sanjeev Sharma Managing Director DIN: 07362344

Veranda **VERANDA LEARNING SOLUTIONS LIMITED**

(CIN: L74999TN2018PLC125880)

Registered Office: G.R Complex, First floor, No.807-808, Anna Salai, Nandanam, Chennai, Tamil Nadu, 600 035 Ph: 044-4690 1007 www.verandalearning.com

02/2025-26 NOTICE OF THE EXTRA ORDINARY GENERAL MEETING

Notice is hereby given that the 02/2025-26 Extra-Ordinary General Meeting ("EGM") of the members of Veranda Learning Solutions Limited ("the Company") will be held on Monday, August 25, 2025 at 12.00 Noon (IST) through Video Conference (VC)/Other Audio Visual Means (OAVM) to transact the special business as set out in the Notice of EGM. This is in compliance with the General Circular dated September 19, 2024, and earlier circulars issued by the Ministry of Corporate Affairs ("MCA Circulars"), as well as Regulation 44 and other applicable provisions of the Securities and Exchange Board of India (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015 ("SEBI LODR"), read with the relevant circulars issued by SEBI ("SEBI Circulars") dated October 03, 2024, and previous SEBI circulars.

In compliance with MCA Circulars and SEBI Circulars, the Notice of EGM has been sent on 2nd August 2025 in electronic mode only to all those members whose e-mail Ids were registered with the Company or the Registrar and Share Transfer Agent or their respective Depository Participant(s).

Remote e-voting: In compliance with provisions of Section 108 of the Companies Act, 2013 read with Rule 20 of the Companies (Management and Administration) Rules, 2015 and SEBI LODR, the Company is providing its members, the facility to exercise their right to vote at the EGM by electronic means on all the businesses set forth in the notice of the EGM through the remote e-Voting provided by CDSL. The detailed instructions for remote e-voting facility are contained in the Notice convening the EGM, which has been sent to the members.

The details pursuant to the provisions of Companies Act, 2013 and Rules are given hereunder:

- (a) the Cut-off date to determine the eligibility to vote by electronic means or at the EGM is Monday August 18, 2025
- (b) Remote e-voting shall commence on Friday, August 22, 2025 from 9:00 A.M.(IST) and ends on Sunday, August 24, 2025 to 05:00 P.M (IST) after which e-voting platform shall be disabled by CDSL.
- Members who shall be present at the EGM through VC/OAVM facility and have not cast their vote on the Resolutions through remote e-voting and are otherwise not barred from doing so, shall be eligible to vote through e-voting system during the EGM.
- (d) Members who have cast their vote by remote e-voting prior to the EGM may also attend/participate in the EGM through VC/OAVM but shall not be entitled to cast their vote again.
- (e) Any Person, who acquires shares of the Company and becomes a Member of the Company after the Notice has sent electronically by the Company and holds shares as of the cut-off date; may obtain the login ID and password by sending a request to helpdesk.evoting@cdslindia.com. However, if he/she is already registered with CDSL for remote e-voting then he/she can use his/her existing User ID and password for casting their votes.
- The procedure for e-voting, attending the EGM through VC/OAVM facility and registration of E-mail ID by shareholder has been provided in the Notice of EGM. The same is available on the website of the Company: www.verandalearning.com, website of Central Depository Services (India) Limited www.evotingindia.com and also on the website of the Stock Exchanges i.e., BSE Limited at www.bseindia.com and National Stock Exchange of India Limited at www.nseindia.com.
- (g) In case of any queries or grievances relating to electronic voting, members may contact to Mr. Rakesh Dalvi, Senior Manager (CDSL,) Central Depository Services (India) Limited, A Wing, 25th Floor, Marathon Futurex, Mafatlal Mill Compounds, N M Joshi Marg, Lower Parel (East), Mumbai - 400013 or send an email to helpdesk.evoting@cdslindia.com or call on 1800225533.

For Veranda Learning Solutions Limited S Balasundharam

Company Secretary & Compliance Officer (M. No: ACS-11114) Date: August 02, 2025

paytm **ONE 97 COMMUNICATIONS LIMITED**

To know more about admissions —

📞 📵 +91-9358893198, +91-9358821088, +91-9001919777

🖂 admissions@iihmr.edu.in 🏻 www.iihmr.edu.in 🗣 1, Prabhu Dayal Marg, Sanganer Airport, Jaipur-302029, Rajasthan, India

CIN: L72200DL2000PLC108985 Registered Office: 136, First Floor, Devika Tower, Nehru Place, New Delhi-110019, Delhi, India

Corporate Office: One Skymark, Tower-D, Plot No. H-10B, Sector-98, Noida-201304, Uttar Pradesh, India Telephone No.: +91 120 4770 770: Fax: +91 120 4770 771 Email: compliance.officer@paytm.com; Website: www.paytm.com

INFORMATION REGARDING 25TH ANNUAL GENERAL MEETING TO BE HELD THROUGH VIDEO CONFERENCING ("VC") / OTHER AUDIO-VISUAL MEANS ("OAVM")

Members may please note that the 25th Annual General Meeting ("AGM") of One 97 Communications Limited ("Company") will be held through VC / OAVM on Friday, August 29, 2025 at 09:00 a.m. (IST) to transact the businesses that will be set forth in the notice of AGM ("Notice"), in compliance with all the applicable provisions of the Companies Act, 2013 ("Act"), rules made thereunder and the Securities and Exchange Board of India (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015 ("SEBI Listing Regulations") read with various circulars including General Circular Nos. 14/2020 dated April 08, 2020, 17/2020 dated April 13, 2020, 20/2020 dated May 05, 2020, as extended from time to time and last extended vide General Circular No. /2024 dated September 19, 2024, issued by the Ministry of Corporate Affairs ("MCA") and SEBI circular no. SEBI/HO/CFD/CFD-PoD-2/P/CIR/2024/133 dated October 03, 2024 (hereinafter collectively referred to as "Circulars") and other applicable laws.

In compliance with the above Circulars, the Notice and Annual Report 2024-25 ("Annual Report") shall be sent, in due course,

only through electronic mode to those Members whose e-mail addresses are registered with the Company/ MUFG Intime India Private Limited (Formerly known as Link Intime India Pvt. Ltd.), the Registrar and Share Transfer Agent of the Company ("RTA")/ Depositories/ Depository Participants ("DPs") and whose names appear in the Register of Members of the Company and/or in the Register of Beneficial Owners maintained by the Depositories. Additionally, in accordance with Regulation 36(1)(b) of the SEBI Listing Regulations, the Company is also sending a letter to Members, whose e-mail IDs are not registered with Company/ RTA/DPs, providing the weblink of Company's website from where the Annual Report can be accessed. The Notice and Annual Report shall also be available on the website of the Company at https://ir.paytm.com/agm, on the website of National Securities Depositories Limited ("NSDL") at www.evoting.nsdl.com, on the websites of the Stock Exchanges i.e. BSE Limited and National Stock Exchange of India Limited at www.bseindia.com and www.nseindia.com, respectively and on the website of RTA at https:// web.in.mpms.mufg.com/client-downloads.html. The physical copies of the Notice along with Annual Report shall be sent to those Members who request for the same at compliance.officer@paytm.com mentioning their Folio no./DP ID and Client ID.

The instructions for joining and manner of participation in the AGM shall be provided in the Notice. Members attending the AGM through VC / OAVM shall be counted for the purpose of reckoning the quorum under Section 103 of the Act.

The Company shall provide remote e-voting facility to all its Members to cast their votes on the resolutions that will be set forth in the Notice. Additionally, the Company shall also provide the facility of voting through e-voting system during the AGM.

Manner of casting vote(s) through e-voting: The manner for remote e-voting and e-voting at AGM by the Members holding shares in dematerialized mode, physical mode

Place: Noida, Uttar Pradesh

Date: August 02, 2025

and who have not registered their e-mail address shall be provided in the Notice. Members attending the AGM who have not cast vote(s) by remote e-voting shall be eligible to cast vote electronically during the AGM. Manner of registering / updating e-mail address:

Members holding share(s) in physical form, may register their email address by writing to the Company's RTA, MUFG Intime

India Pvt. Ltd (Formerly known as Link Intime India Pvt. Ltd.) Noble Heights, 1st Floor, Plot NH 2, C-1 Block LSC, Near Savitri Market, Janak Puri, New Delhi - 110058, along with the duly filled in Form ISR-1 and related proofs, available at https://ir.paytm. Members holding share(s) in electronic mode are requested to register/update their e-mail addresses in respect of demat

holdings with the respective DPs by following the procedure prescribed by the DPs for receiving all Member-related communications from the Company. Members are requested to carefully read the Notice and in particular, instructions for joining AGM, manner of casting vote through

remote e-voting or e-voting at the AGM. This advertisement is being issued for the information and benefit of all the Members of the Company in compliance with the applicable Circulars.

> For One 97 Communications Limited **Sunil Kumar Bansal Company Secretary & Compliance Officer**


M. No.: F 4810

Place: Chennai

CHENNAI/KOCHI

epaper.financialexpress.com

By order of the Board of Directors



வாரணாசியில் 2,183 கோடி ரூபாய் மதிப்பிலான 52 வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் மோடி துவக்கி வைத்தார்.

140 கோடி இந்தியாகளின் ஒற்றுமையால் தான் ஆப்ரேஷன் சிந்தூர் வெற்றி

பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டதை எதிர்க்கட்சிகளால் ஜீரணிக்க முடியவில்லை: பிரதமர் மோடி கடும் தாக்கு

இந்தியர்களின் கோடி ஆபரேஷன் வெற்றி சாத்தியமானது. மறைவிடங்கள் பயங்கரவாத அழிக்கப்பட்ட உண்மையை காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகளால் ஜீரணிக்க முடியவில்லை என பிரதமர் மோடி கடுமையாக குறை

பிரதமர் மோடி தனது நாடாளுமன்ற தொகுதியான வாரணாசியில் நேற்று சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

வாரணாசியில் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய அவர் ஆபரேஷன் சிந்தூர் வெற்றி குறித்து வெளியிட்டதுடன், எதிர்க்கட்சிகளையும் கடுமையாக சாடினார். இது கூறியதாவது**:**

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் தங்கள் உயிரை இழந்ததால் எனது இதயம் முழுவதும் துயரால் நிறைந்தது. நமது மகள்களின்

Veranda

குங்குமத்தை பறித்தவர்களை பழிவாங்குவதற்கான எனது வாக்குறுதி ஆசீர்வாதங்களால் மகாதேவரின<u>்</u> நிறைவேற்றப்பட்டது, ஆபரேஷனின் வெற்றியை மகாதேவரின<u>்</u> பாதங்களில்

சமர்ப்பிக்கிறேன். குடிமக்களின் கோடி ஒற்றுமையே ஆபரேஷன் சிந்தூரின் வலிமையாக அமைந்தது.

என்றால் வளர்ச்சி அதேநேரம் அநீதியும் பயங்கரவாதமும், தலைநிமிரும்போது மகாதேவர் தனது ருத்ர வடிவத்தை எடுத்துவிடுவார். சிந்தூரின்போது ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவின் அந்த வடிவத்தை கண்டது.

தாக்குபவர்கள் உயிருடன் பாதாளத்தில் இருக்கமாட்டார்கள்.

ஆபரேஷன் சிந்தூரின் வெற்றியை கொண்டாடும்போது, சொந்த நாட்டில் உள்ள சிலர் அதனால்

அதிர்ச்சியூட்டுகிறது. உலகப் பொருளாதாரம் நிலையற்ற தன்மையையும், தன்மையையும்

வெராண்டா லேர்னிங் சொல்யூஷன்ஸ் லிமிடெட்

(CIN: L74999TN2018PLC125880)

பதிவு அலுவலகம் : ஜி.ஆர் வளாகம், முதல் தளம், எண்.807-808, அண்ணாசாலை, நந்தனம்,

சென்னை, தமிழ்நாடு, 600035. Ph: 044-4296 7777 | www.verandalearning.com

02/2025-26 அசாதாரண பொதுக் கூட்ட அறிவிப்பு

கார்ப்பரேட் விவகார அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட செப்டம்பர் 19, 2024 தேதியிட்ட பொது சுற்றறிக்கை மற்றும் முந்தைய சுற்றறிக்கைகள்

("எம்சிஏ சுற்றறிக்கைகள்"), செக்யூரிட்டிஸ் அன்ட் எக்ஸ்சேஞ்ச் போர்டு ஆப் இந்தியா (பட்டியல் கடமைகள் மற்றும் வெளிப்படுத்தல் தேவைகள்)

விதிமுறைகள், 2015ன் ("செபி எல்ஓடிஆர்") ஒழுங்குமுறை 44 மற்றும் பிற பொருந்தக்கூடிய விதிகள் மற்றும் அக்டோபா 03, 2024 தேதியிட்ட

செபி ("செபி சுற்றறிக்கைகள்") வெளியிட்ட தொடர்புடைய சுற்றறிக்கைகள் மற்றும் முந்தைய செபி சுற்றறிக்கைகள் ஆகியவற்றுக்கு இணங்க,

வெராண்டா லோனிங் சொல்யூஷன்ஸ் லிமிடெட் தனது அசாதாரண பொதுக் கூட்ட அறிவிப்பில் (EGM) குறிப்பிட்டுள்ள வணிகம் தொடர்பாக

அதன் உறுப்பினா்களின் ஒப்புதலைப் பெற வெராண்டா லோ்னிங் சொல்யூஷன்ஸ் லிமிடெட் ("நிறுவனம்") உறுப்பினா்களின் 02/2025-28

அசாதாரண பொதுக் கூட்டம் ("EGM") ஆகஸ்ட் 25, 2025, திங்கட்கிழமை மதியம் 12.00 மணிக்கு காணொளி காட்சி மூலம் (VC)/பிற ஆடியோ காட்சி

மேற்கண்ட எம்சிஏ மற்றும் செபி சுற்றறிக்கைகளுக்கு இணங்க, நிறுவனம் அல்லது பதிவாளர் மற்றும் பங்கு பரிமாற்ற முகவர் அல்லது அந்தந்த

டெபாசிட்டரி பங்கேற்பாளர் (கள்) ஆகியோரிடம் மின்னஞ்சல் முகவரிகளை பதிவு செய்துள்ள அனைத்து உறுப்பினர்களுக்கும் அசாதாரண

நிறுவனங்கள் சட்டம், 2013ன் பிரிவு 108ன் விதிகள் மற்றும் நிறுவனங்களின் (மேலாண்மை மற்றும் நிர்வாகம்) திருத்த விதிகள், 2015ன்

விதி 20 மற்றும் செக்யூரிட்டிஸ் அன்ட் எக்ஸ்சேஞ்ச் போர்டு ஆப் இந்தியா (பட்டியல் கடமைகள் மற்றும் வெளிப்படுத்தல் தேவைகள்)

ஒழுங்குமுறைகள் 2015ன் ஒழுங்குமுறை 44 ஆகியவற்றுக்கு இணங்க, நிறுவனம் அதன் உறுப்பினர்களுக்கு, CDSL வழங்கும் தொலைதூர மின்

ன்ணு வாக்களிப்பு மூலம் அசாதாரண பொதுக் கூட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து வணிகங்களிலும் மின்னணு வழிமுறைகள்

மூலம் அசாதாரண பொதுக் கூட்டத்தில் (EGM) வாக்களிக்கும் உரிமையை வழங்குகிறது. தொலைதூர மின்னணு வாக்களிக்கும் வசதிக்கான

a. அசாதாரண பொதுக் கூட்டத்தில் மின்னணு முறையில் வாக்களிப்பதற்கான தகுதியை நிர்ணயிக்கும் கட்ஆஃப் தேதி **ஆகஸ்ட் 18**, 2025,

b. தொலைதூர மின்னணு வாக்களிப்பு ஆகஸ்ட் 22, 2025, வெள்ளிக்கிழமை அன்று காலை 9.00 மணிக்கு (இந்திய நேரப்படி) துவங்கி ஆகஸ்ட் 24,

c. VC/OAVM வசதி மூலம் அசாதாரண பொதுக் கூட்டத்தில் கலந்துகொள்ளும் உறுப்பினர்கள் மற்றும் தொலைதூர மின்னணு வாக்களிப்பு

d. அசாதாரண பொதுக் கூட்டத்திற்கு முன்னதாக தொலைதூர மின்னணு வாக்களிப்பு மூலம் வாக்களித்த உறுப்பினர்கள் VC/OAVM மூலம்

e. அறிவிப்பை அனுப்பிய பிறகு நிறுவனத்தின் பங்கை வாங்கி, நிறுவனத்தின் உறுப்பினராகி, கட்ஆஃப் தேதி அன்று பங்குகளை

வைத்திருக்கும் எந்தவொரு நபரும், helpdesk.evoting@cdslindia.com—க்கு கோரிக்கையை அனுப்புவதன் மூலம் பயனர் ஐடி மற்றும்

கடவுச்சொல்லைப் பெறலாம். இருப்பினும், ஒரு நபா் ஏற்கனவே CDSL–ல் மின்னணு வாக்களிப்புக்காக பதிவு செய்திருந்தால், ஏற்கனவே

மின்னணு வாக்குப்பதிவு, VC/OAVM வசதி மூலம் அசாதாரண பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வது மற்றும் பங்குதாரால் மின்னஞ்சல்

முகவரியை பதிவு செய்வது போன்ற நடைமுறைகள் அசாதாரண பொதுக்கூட்ட அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ளன. இது நிறுவனத்தின்

இணையதளம் www.verandalearning.com, சென்ட்ரல் டெபாசிட்டரி சாவீசஸ் (இந்தியா) லிமிடெட் இந்தியா லிமிடெட்டின் இணையதளம்.

www.evotingindia.com மற்றும் பங்குச் சந்தைகளின் இணையதளம், அதாவது, பிஎஸ்இ லிமிடெட்டின் www.bseindia.com மற்றும் நேஷனல்

g. மின்னணு வாக்குப்பதிவு தொடர்பான ஏதேனும் கேள்விகள் அல்லது குறைகள் இருந்தால், உறுப்பினர்கள் திரு. ராகேஷ் தல்வி, மூத்த

மேலாளா் (CDSL) சென்ட்ரல் டெபாசிட்டரி சாவீசஸ் (இந்தியா) லிமிடெட், ஏ விங், 25வது தளம், மராத்தான் ஃப்யூச்சாக்ஸ், மஃபத்லால் மில்

காம்பவுண்ட்ஸ், என் எம் ஜோஷி மார்க், லோயர் பரேல் (கிழக்கு), மும்பை 400013–ல் தொடர்பு கொள்ளலாம் அல்லது helpdesk.evoting@

அசாதாரண பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்ளலாம்/பங்கேற்கலாம் ஆனால் மீண்டும் வாக்களிக்க உரிமை பெற மாட்டார்கள்.

மூலம் தீர்மானங்களில் வாக்களிக்காதவாகள் மற்றும் அவ்வாறு செய்வதிலிருந்து தடை செய்யப்படாத உறுப்பினாகள், அசாதாரண பொதுக்

2025 **ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை** 5.00 **மணிக்கு (இந்திய நேரப்படி)** முடிவடைகிறது. அதனைத் தொடர்ந்து மின்னணு வாக்களிப்பு தொகுதி

இந்தியாவும் உலகின் மூன்றாவது மாறுவதற்கான பாதையில் உள்ளது, மேலும் அதன் சொந்த பொருளாதார முன்னுரிமைகள் குறித்து விழிப்புடன்

இந்த நேரத்தில் "சுதேசி" உணர்வை ஏற்றுக்கொண்டு, தயாரிக்கப்பட்ட ஆதரிக்க வேண்டும். உள்நாட்டு பொருட்களை ஊக்குவிப்பதில்தான் தேசத்திற்கு செய்யும் உண்மையான

இவ்வாறு பிரதமர் மோடி கூறினார். வளர்ச்சித்திட்டங்களை வைத்தும், அடிக்கல் நாட்டியும் சிறப்பித்தார். இதன் மொத்த மதிப்பு

தொந்தரவுக்கு ஆளாகிறார்கள்.

பாகிஸ்தானுக்குள் மறைவிடங்களை இந்தியா உண்மையை காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகளால் ஜீரணிக்க முடியவில்லை. சிந்தூரால் நீங்கள் பெருமை அடையவில்லையா? ஆக்கிரமிப்பு பாகிஸ்தான் மற்றும் காஷ்மீரில் பயங்கரவாத முகாம்களை அழித்ததால் நீங்கள் கொள்ளவில்லையா?

டிரோன்கள் மற்றும் நமது ஏவுகணைகள் துல்லியமாகத் தாக்கி தலைமையகத்தை தகர்த்த புகைப்படங்களை நீங்கள் பார்க்க வேண்டும்.

பாகிஸ்தானின் பல விமானப்படை தளங்கள் இன்னும் ஐ.சி.யு.வில்தான் இதில் பாகிஸ்தானின் உள்ளன. கோபம் புரிந்து கொள்ளக்கூடியது.

மற்றும் தலைவர்களுக்கு அதை ஏற்க முடியாதது

நிச்சயமற்ற எதிர்கொள்கிறது. இதுபோன்ற சமயங்களில், நாடுகள் தங்கள் சொந்த நலன்களில் மட்டுமே கவனம் செலுத்துகின்றன.

இருக்க வேண்டும்.

உள்ளூரில் பொருட்களை சேவை அடங்கி உள்ளது.

முன்னதாக தனது தொகுதியில் 52 ரூ.2,183.45 கோடி ஆகும்.

வீட்டில் கண்காணிப்பு 'சிப்'; 'என்னை உளவு பார்த்தது அன்புமணிதான்': டாக்டர் ராமதாஸ் புது குற்றச்சாட்டு

உளவு பார்த்தது அன்புமணி தான்′ என டாக்டர் ராமதாஸ் பரபரப்பு குற்றச்சாட்டு கூறியுள்ளார்.

பா.ம.க. நிறுவனர்டாக்டர் ராமதாஸ், ஆழ்வார்பேட்டையில் இல்லத்தில் நேற்று சந்தித்தார். அப்போது, அவர் கூறியதாவது:

நான் உருவாக்கிய கட்சி பா.ம.க. 96 ஆயிரம் கிராமங்களுக்கு சென்று வியர்வை சிந்தி வளர்த்த கட்சி. வேறு யாரும் இதற்கு உரிமை கொண்டாட முடியாது. நான் 17ந் தேதி பொதுக்குழு அறிவித்துள்ளேன். தலைவர் (அன்புமணி) சொல்லப்பட்டவர், என்று தேதி பொதுக்குழு அறிவித்திருக்கிறார். இது கட்சியின் சட்ட விதிகளுக்கு எதிரானது.

பொதுக்குழு

வேண்டுமெனில், 15 நாட்களுக்கு முன்பு பொதுக்குழு உறுப்பினர்களுக்கு அறிக்கை அனுப்ப வேண்டும். நான் முறையாக 17ந் தேதி பொதுக்குழு அறிவித்துள்ளேன். அதனால், வேறு யாரும் பா.ம.க பெயரில் பொதுக்குழு கூட்டுவது சட்டத்திற்கும், விதிகளுக்கும் முரணானது.

உலகில் தந்தையை உளவு பார்த்த இருக்கிறார்கள். பிள்ளைகள் பார்த்துள்ளார்கள். அவரை வேறு யார் (அன்புமணி) தவிர வைத்திருக்க முடியும்? இதுதொடர்பாக, விழுப்புரம் மாவட்டம் கிளியனூர் இன்ஸ்பெக்டரிடம் ிகாடுத்தேன்.

கிரைம் அதேபோல், சைபர் பிரிவிலும் புகார் கொடுத்துள்ளேன். 'சிப்'பை கைப்பற்றப்பட்ட போலீசாரிடம்

தனியார் ஏஜென்சி ஒன்றும் ஆய்வு செய்கிறார்கள்.

அவர்கள், விரைவில் அறிவிக்கை அளிப்பார்கள். தந்தையை மிஞ்சிய தனயன் இருக்க கூடாது என கங்கை கொண்ட சோழபுரத்தில் நடைபெற்ற விழாவில் மோடியே பேசியிருக்கிறார்.

கட்சியை பலப்படுத்துவது குறித்து பேச 108 மாவட்ட செயலாளர்களுக்கு அழைப்பு விடுத்தேன். பேர்தான் பங்கேற்றார்கள். 100 பேர் பங்கேற்கவில்லை. அவர்கள் அனைவரையும் அவர் கொண்டு போக கூடாது என சொல்லி உள்ளார். அவர்கள் அனைவரும் நான் நியமித்த நிர்வாகிகள், கட்சி என்னுடையது, தலைவரும் நான்தான். என்னை பார்க்க கூடாது என நிர்வாகிகளிடம் சொல்ல யாருக்கும் அதிகாரம் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.



ரு.38 கோடியில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை பணிகள்: நீர்வளத்துறை செயலாளர் ஜெயகாந்தன் ஆய்வு

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை பணிகள் ரு.౩௧ கோடியில் நடந்து நீர்வளத்துறை வருவதை செயலாளர் ஜெயகாந்தன் உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

வடகிழக்கு பருவமழையின் ஆண்டிற்கான 2025-2026ம் முன்னெச்சரிக்கை பணிகளுக்கு என தமிழக அரசு ரூ.38 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. அகன்படி பெருநகர எல்லைக்குள், 15 மண்டலங்களில் 78 பணிகளும், சென்னை மற்றும் காஞ்சீபுரம், திருவள்ளூர் . செங்கல்பட்டு மாவட்டங்களில் 117 பணிகளும் தொடங்கி நீர்வளத்துறை மூலம் நடைபெற்று வருகிறது**.**

இதில்பக்கிங்காம் கால்வாயில் 19 பணிகளும், கூவம் ஆற்றில் 19 பணிகளும், அடையாறு ஆற்றில் 5 பணிகளும், இதர 35

சென்னை, ஆக.3 பணிகள் வரவு கால்வாய்கள், கோபால கிருஷ்ணன், ஏரிகள், உபரி நீர் கால்வாய், சென்னை மடுவு பகுதிகளில் படர்ந்துள்ள தலைமை ஆ காயத்தாம ரைகள், பொதுப்பணித்திலகம், திடக்கழிவுகள், மிதக்கும் பாலாறு கழிவுகள் பணிகள், அகற்றும் மிதக்கும் மண் கழிவு அகற்றும் மகேஸ் எந்திரங்களுடன் குப்பைகளை உள்ளிட்டவர் களுடன் அகற்ற லாரிகளுடன் பணிகள் கள நடைபெற்று வருகிறது.

> முட்டுக்காடு, இதுதவிர புதுப்பட்டினம், கூவம், அடையாறு, எண்ணூர் மற்றும் பழவேற்காடு முகத்துவாரங்களில் சேர்ந்துள்ள மணல் படிவுகள் அகற்றும் பணிகளும் நடைபெ<u>ற்று</u> வருகிறது. இப்பணிகள் அனைத்தும் வருகிற செப்டம்பர் 15ந்தேதிக்குள் முடியும் வகையில் நடந்து வருகிறது. பணிகளை இந்த

நோக்கில் தீவிரப்படுத்தும் நீ**ர்**வளத்துறை செயலாளர் ஜெயகாந்தன்,

என்ஜினீயர் வடிநில கண்காணிப்பு 234 என் ஜி நாகராஜன் ஆய்வு நேற்று நடந்தது. அனைத்து நீர்த் தேக்கங்களின்

இயக்கம் பராமரிப்புக்காக ஒருங்கி மையத்திற்கான கட்டடங்களையும், கட்டுப்பாட்டு மையத் திற்கான மின் கணினி செயற்கைக்கோள் தகவல் கருவிகள் மற்றும் உபகரணங்களையும் அவர் ஆய்வு செய்தார்.

Notice is hereby given that the share certificates no(s) 227877 for 11810 shares bearing distinctive no(s) 192138660 - 192150469 of Face Value Rs. 2/- standing in the name(s) of Jagat Narain Rajey Jointly with Prithwi Narain Rajey under Folio No. DBL0227877 in the books of M/s DALMIA BHARAT LTD., and share certificates no(s) 110677 under Folio No. DCB000359 for 5905 shares bearing distinctive no(s) 16129408 - 16135312, of Face Value Rs. 2/- of DALMIA BHARAT SUGAR AND INDUSTRIES LTD has/ have been lost/misplaced/destroyed and the advertiser has/have applied to the company for issue of duplicate share certificate(s in lieu thereof. Any person(s) who has/have claim(s) on the said shares should lodge such claim(s) with the company's registrars and transfer agents viz Kfin Technologies Limited, Selenium Tower B, Plot No. 31-32 Gachibowli, Financial District, Nanakramguda, Hyderabad - 500 032 within 15 days from the date of this notice failing which the company will proceed to issue duplicate share certificate(s) in respect of the said shares.



முதலமைச்சா் மு.க.ஸ்டாலினை அவரது இல்லத்தில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவா் கமல்ஹாசன் எம்.பி. சந்தித்து உடல் நலம் விசாரித்தாா். அருகில், துணை முதல்அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் உள்ளாா்.

முறையில் (OAVM) நடைபெறும் என்று இதன்மூலம் அறிவிக்கப்படுகிறது.

பொதுக்கூட்ட அறிவிப்பு 02 ஆகஸ்ட், 2025 அன்று மின்னணு முறையில் மட்டுமே அனுப்பப்பட்டுள்ளது.

விரிவான வழிமுறைகள் உறுப்பினாகளுக்கு அனுப்பப்பட்ட அசாதாரண பொதுக் கூட்ட அறிவிப்பில் உள்ளன.

கூட்டத்தின் போது மின்னணு வாக்களிப்பு முறை மூலம் வாக்களிக்கத் தகுதியுடையவாகள் ஆவார்கள்.

cdslindia.comக்கு மின்னஞ்சல் அனுப்பலாம் அல்லது 1800225533 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

உள்ள பயனா் ஐடி மற்றும் கடவுச்சொல்லை வாக்களிக்கப் பயன்படுத்தலாம்.

ஸ்டாக் எக்சேஞ்ச் லிமிடெட்டின் www.nseindia.comல் கிடைக்கும்.

நிறுவனங்கள் சட்டம், 2013ன் விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளின்படி விவரங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன:

IN THE COURT OF SUBORDINATE JUDGE AT TAMBARAM I.A. No. 1/2025

M.C.O.P No. 295 of 2009

V. DHANASEKARAN

2. National Insurance Co Ltd.,

V. Dhanasekaran. S/o M. Venkatesán, No 50 Thandarai Pettai Thandarai, Thiruvallur, Thiruvallur District, Tamil Nadu -602 001 கொட்டு, பெய்ய வெடு வெடு வெடுகள் மேற்கண்ட மனுதாரர் மோட்டார் வாகன விபத்து இழப்பீட்டு சட்டத்தின் கீழ் இழப்பீட்டுத்

தொகை பெறுவதற்காக தங்களுக்கு எதிராக தொடர்ந்துள்ள இந்த மனுவை தள்ளுபடி செய்து மறுபடி மீட்டமைப்பு விண்ணப்ப செய்ய எண். 1/2025 மனுவை மனு எண்.1/2025 மனுமை தாக்கல் செய்துள்ளனர். மேற்கண்ட மனு மேற்கண்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்து அம்மனு தங்களின் வருகைக்காக வருகின்ற 03.09.2025 அன்று விசாரணக்கு வருகிறது. இதில் தங்களுக்கு ஏதேனும் ஆட்சேபனை இருந்தால் நேரிலோ அல்லது வக்கீல் மூலமாகவோ மேற்கண்ட நீதிமன்றத்தில் 03.09.205 அன்று காலை 10.30 மணியளவில் ஆஜராகி தெரிவிக்க வேண்டி கேட்டுக்கொள்ளப்படுகிறார் தவறும் கேட்டுல்வெள்ளப்படுகறா!! தவறும் பட்சத்தில் மேற்படி மனு தங்களுக்கு எதிராக ஒருதலைப்பட்சமாக தீர்மானிக்கபடும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

B.D.N. LAW ASSOCIATES B. துரைசாமி நாயுடு மனுதாரரின் வழக்குரைஞர்

XXIII ASSISTANT JUDGE IN THE CITY CIVIL COURT AT MADRAS (UNDER ORDER XXXVII OF THE O. S. No. 2308 of 2025

J. Praveen Kumar, Chennai-83

Javam Vegetable

Prop., of Jayam Vegetable No.111 A, Tamilselvi Nagar Kayarambedu, Guduvancherry - 603 202 No.163/2, Bavithra Nagar

3. G. Ayyamperumal No. 710, Nellikuppam Road,

Asst City Civil Court (Allikulam) was pleased to order notice to you all by AM on 13/08/2025 in person of

Chennai Petroleum Corporation Limited

(A Govt. of India Enterprise & Group Company of IndianOil) [CIN-L40101TN1965GOI005389]

Regd. Office: No.536, Anna Salai, Teynampet, Chennai-600 018. Tel: 044-24346807/24349959

mail Id: shankarp@cpcl.co.in/investors@cpcl.co.in Website: www.cpcl.co.ir

NOTICE OF 59th ANNUAL GENERAL MEETING

NOTICE is hereby given that the 59th Annual General Meeting ("AGM") of the members of Chennai Petroleum Corporation Limited ("Company") will be held on Monday, the 25th August 2025 at 10:00 AM (IST) through Video Conference / Other Audio Visual Means ("VC/OAVM") to transact the businesses as set out in

In compliance with the MCA & SEBI Circular(s), the Notice setting out the businesses to be transacted at the 59th AGM together with the Integrated Annual Report of the Company for the year 2024-25 has been sent on Friday, the 1st August, 2025 through electronic mode to the members whose email address is registered with the Company / Depository Participant(s). The Notice and the Integrated Annual Report are also available on the Company's website at https://cpcl.co.in/investors/financials/annual-reports/ and on the website of the Stock Exchanges, i.e. BSE Limited and National Stock Exchange of India Limited at www.bseindia.com and www.nseindia.com respectively, and on the website of KFin Technologies Ltd. at www.kfintech.com.

Remote e-voting and e-voting during AGM:

Notice of AGM and Annual Report:

The Company provides to the members through KFin Technologies Ltd. the facility to cast their vote(s) on the business as set out in the Notice of the 59th AGM through remote e-voting facility ("remote e-voting") as well as during the AGM to those members who could not cast their vote(s) through remote e-voting. Members are

- I. the company has fixed Monday, the 18th August 2025 as the 'Cut Off date' to ascertain the eligibility of members to vote through remote e-voting or by e-voting at the AGM
- a person, whose name is recorded in the register of members or in the register of beneficial owners maintained by the depositories as on the cut-off date i.e. Monday, the 18th August 2025, only, shall be entitled to avail the facility of remote e-voting for voting at the AGM
- the remote e-voting period shall be available as under

Commencement of remote e-voting: from 09:00 am (IST) on Thursday, the 21st August 2025 : till 05:00 pm (IST) on Sunday, the 24th August 2025

- any person, who acquires shares of the Company and becomes a member of the Company after dispatch of the Notice and holds shares as on the cut-off date, may obtain the login ID and password by sending a request at evoting.cpcl@kfintech.com. However, if the member is already registered with KFin Technologies Ltd. for remote e-voting then he/she can use their existing User ID and password for casting the vote.
- the members who have cast their vote through remote e-voting prior to the AGM can also attend / participate in the AGM through VC / OAVM but shall not be entitled to cast their vote again at the AGM.
- the remote e-voting module shall be disabled by KFin Technologies Ltd. after 5.00 PM (IST) on Sunday, the 24th August 2025. The votes once cast by the member, cannot be changed subsequently.
- vii. those members, who intend to participate in the AGM through VC / OAVM facility and could not cast their vote on the resolutions through remote e-voting and are otherwise not barred from doing so, shall be eligible to vote through e-voting during the AGM.
- viii. the manner of voting for members holding shares in dematerialized mode, physical mode and for members who have not registered their email address has been provided in the Notice of the AGM.

Members are requested to carefully read all the Notes set out in the Notice of the AGM with respect to

instructions for joining the AGM, manner of casting vote etc.

Place: Chennai

Dated: 1st August, 2025

In case of any queries related to e-voting, the members may refer to the Frequently Asked Questions (FAQs) for members and e-voting user manual for members available at the download section of https://evoting.kfintech.com or call on toll free no.: 1800-309-4001 or contact Mr.Mohd. Mohsin. Senior Manager, KFin Technologies Ltd., at the designated email ID: evoting.cpcl@kfintech.com or Phone No.: +91 40 6716 1700 / 09177401094 to get their grievances on e-voting addressed.

> For Chennai Petroleum Corporation Limited P. Shankar

> > **Company Secretary**

M.No. A7624

இடம்: சென்னை **தேதி: ஆகஸ்ட்** 02, 2025

CDSL–ஆல் முடக்கப்படும்.

வெராண்டா லேர்னிங் சொல்யூஷன்ஸ் லிமிடெட்டிற்காக ஒப்பம்/— S பாலசுந்தரம் நிறுவன செயலாளர் மற்றும் ஒப்புதல் அதிகாரி உறுப்பினர் எண்: ACS-11114

M/s Dhana Nidhi Limited Represented by its Director

ayam Vegetable . Kasilingam & 2 Others ... Defendants

Srinivasa Nagar, Kancheepuram - 600 063

Kayarambedu, KattanKulathur Block, Kancheepuram, Chennai - 603 202 Please take Note that in 0.S No. 2308 of 2025, The Hon'ble XXIII

way of paper publication on 28/07 XXIII Asst., City Civil Court at 10.15 else the matter will be decided in